மாண்புமிகு பேரவைத் தலைவர் : மாண்புமிகு அமைச்சர் அவர்கள் விளக்கத்திற்குப் பிறகு, அவையின் இதர நிகழ்ச்சிகளை ஒத்திவைத்து, இந்தப் பொருள்பற்றி விவாதிக்கத் தேவையில்லை யென்ற காரணத்தால், இந்த ஒத்திவைப்புத் தீர்மானத்திற்கு அனுமதி மறுக்கிறேன்.

(3) கவன ஈர்ப்பு.

(அ) 'புகையான்' என்ற பூச்சியால் நெற்பயிர் தாக்கப்பட்டதும் விவசாயிகள் நஷ்டத்திற்கு ஆளாகியதும் குறித்து.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : திருவாளர்கள் குழ. செல்லையா, துரை கோவிந்தராசன் ஆகியோர் பேரவை விதி 41-ன் கீழ் ஒரு அவசரப் பொதுமுக்கியமான காரியத்தை மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருவார்கள்.

திரு. குழ. செல்லையா : தலைவர் அவர்களே, இந்த ஆண்டு குறுவைச் சாகுபடியில் 'புகையான்' என்ற புதுவித நோயால் நெல் பயிர் தாக்கப்பட்டு விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி யுள்ளது பற்றிய அவசர பொதுமுக்கியமான காரியத்தை மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.

மாண்புமிகு திரு. சி. பா. ஆதித்தனார் : தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் ஏதாவது நோயைப் பற்றிச் சொல்கிறார்களா அல்லது பூச்சியைப் பற்றிச் சொல்கிறார்களா என்று தெரியவில்லை. நோய் என்று சொல்லியிருந்தாலும் கூட 'புகையான்' என்பது ஒரு பூச்சி. கண்ணால் பார்க்கலாம் அதை எவ்வாறு தாக்கியிருக்கிறது, எவ்வாறு மருந்து அடிக்க முடியும் என்பதுபற்றியெல்லாம் அறிக்கை அச்சிட்டு பேரவை உறுப்பினர் களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

திரு. குழ. செல்லையா : அமைச்சர் அவர்கள் பதில் சொல்லும் போது பூச்சியா நோயா என்று கேட்டார்கள். பூச்சி இல்லாமல் நோய் வருவதில்லை. அது அமைச்சர் அவர்களுக்குத் தெரிந் திருக்கும் என்று கருதுகிறேன். அந்த நோய் கடந்த ஆண்டும் இருந்தது என்று அறிக்கையிலும் இருக்கிறது. இந்தப் பூச்சி

யினால் தஞ்சை மாவட்டத்தில் இன்று குறுவைச் சாகுபடி மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. திருநெல்வேலி, மதுரை, புதுக் கோட்டை போன்ற பகுதிகளிலும்கூட ஏ.டி.டி. 31, கருணை போன்ற குறுகிய காலப் பயிர்கள் அதிகமாகப் பாதிக்கப் பட்டுள்ளது. தஞ்சையைப் பொறுத்த வரையில் 4,32,000 ஏக்கர்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : கேள்வியைப் போடுங்கள்.

திரு. குழ. செல்லையா : பாதிக்கப்பட்ட இடங்களில், எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஆகவே அதுசம்பந்தமாக விளக்கம் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மாண்புமிகு திரு. சி. பா. ஆதித்தனார் : தஞ்சை மாவட்டத்தில் இந்தப் பூச்சியால் பாதிக்கப்பட்ட மொத்த நிலப்பரப்பு ஏறத்தாழ ஆறாயிரம் ஏக்கர். மற்ற மாவட்டங்களில் பூச்சியால் பாதிக்கப் பட்ட நிலப்பரப்பு ஏறத்தாழ 3,700 ஏக்கர். தஞ்சை மாவட்டத்தில் இந்தப் பூச்சியைக் கொல்வதற்காக வெகு தீவிரமான நட வடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை அந்த மாவட்ட விவசாயிகளைக் கேட்டால் அவர்கள் சொல்வார்கள். இதைத் தடுப்பது கடுமையான ஒன்று என்பதை ஒப்புக்கொண்டுதானாக வேண்டும். இந்தப் பூச்சி எப்போது வருகிறது என்றால் வானம் மப்புமந்தாரமாகி மழை பெய்யத் தொடங்கி நிலத்தில் நீர் கட்டிய பிறகு வடிகால் இல்லாமல் இந்தப் பூச்சி தோன்றுகிறது.

கதிர் தோன்றுகிற பருவத்தில் பூச்சி தாக்குகிறது. நெல்லின் அடிப்பகுதியில் இருந்து நெல்மணி வரை விழுந்துவிடுகிறது. சாதாரணமாக தீயால் எரிக்கப்பட்டு கருகி எப்படி பயிர் போய் விடுமோ அப்படிப் போகும். வட்ட வட்டமாக சிறுசிறு பகுதி களில் போகும். சில விவசாயிகளுக்கு இந்தப் பூச்சியால் அதிக நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. வேண்டிய நடவடிக்கைகள் எடுக்க முடியும். வானம் மப்புமந்தாரமான பிறகு பூச்சி மருந்து தெளிப்பது கடினம். பயிரை விலக்கிவிட்டு இடையில் தெளிக்க வேண்டும். தண்ணீர் இருக்கும்போது தெளிப்பது கடினம்.

கூடுமான வரையில் விவசாயிகளிடம் சொல்லி வருகிறோம். தஞ்சை மாவட்டத்தில் கூட செப்டம்பர் மாதம் அறுவடை செய் தால் ஏ.டி.டி. 31 அல்லது குறுவைப் பயிர் ஏக்கருக்கு மூன்று டன்

விளையும். மற்ற மாவட்டங்களில்கூட அதிகம் விளையும். ஐப்பசி கார்த்திகை மாதம் செய்வது என்பது கடினம். பூச்சி தாக்கு வதற்கு முன்னல் என்ன செய்யலாம் என்பதைப்பற்றி அரசு தீவிரமாக பார்த்துக் கொண்டுவருகிறது. அடுத்த குறுவையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கருதுகிறேன். வந்தபின் காப்பதைவிட வருமுன் காப்பது சிறந்தது என்ற அடிப்படையில் செயல்படுத்த இருக்கிறோம்.

திரு. குழ. செல்லையா: இந்தப் பூச்சி கதிர் அறுவடை செய் வதற்கு 15 தினங்களுக்கு முன்னல் விழுகிறது. அமைச்சர் அவர்கள் பூச்சி மருந்தை அடியில் போடும்படி சொல்கிறார்கள், தண்ணீரை வடித்துவிட்டு. 15 தினங்களுக்கு முன் விழுகிற பூச்சி நெல்லை மாவாக்கிவிடுகிறது. தண்ணீரை வடித்துவிட்டு மருந்து அடிப்பது இயலாத காரியம். ஆகவே, இதற்கு ஏதாவது மாற்றுத் திட்டம் இருக்கிறதா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் மு. கருணநிதி: இந்த புகையான் பூச்சி யைப் பொறுத்தவரையில் எவ்வளவு பகுதி இதனல் பாதிக்கப்பட் டிருக்கிறது என்பதை ஆராய்வதற்காக அமைச்சர் அவர்களும் மற்ற அதிகாரிகளும்கூட கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்றிருந்தார்கள். கிட்டத்தட்ட 1 சதவிகிதம் அல்லது 2 சத விகிதம்தான் இந்தப் பூச்சியால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதிக அளவில் இல்லை. எனினும் அந்தப் பாதிப்புக்கூட இனிமேல் ஏற்படாமலிருக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டிருக்கிறது.

(ஆ) பல்லவன் போக்குவரத்துக் கழகப் பேருந்து மேற்கு அண்ணு நகரில் ஒரு குடிசையில் மோதி, அதனல் மூவர் இறந்தது குறித்து.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: அடுத்து, டாக்டர் எச். வி. ஹாண்டே, திருவாளர்கள் கே. டி. கே. தங்கமணி, ஏ. ஆர். மாரி முத்து, ஜே. ஜேம்ஸ் ஆகியோர் பேரவை விதி 41-ன்கீழ் ஒரு அவசரப் பொதுமுக்கியமான காரியத்தை மாண்புமிகு தொழி லாளர் நலன்-போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவருவார்கள்.